



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 194.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 செப்டெம்பர் 06, புதன்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சரும்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும் மொழிகள் அமைச்சர்

கௌரவ தயா கமகே, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ எஸ். பி. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பி. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ ஏ. டி. சசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

கௌரவ சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

கௌரவ திலக் மாரபன, அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும்

கௌரவ அநூர பிரியதர்ஷன யாப்பா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ சாகவ ரத்நாயக்க, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ பாட்டனி சம்பிக ரணவக்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ சந்திம வீரக்கொடி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

கௌரவ மலிக் சமரவிக்ரம, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்

கௌரவ மங்கள சமரவீர, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

கௌரவ ரஹப் ஹகீம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க, காணி இராஜாங்க அமைச்சர்

கௌரவ மொஹான் லால் கிரேரு, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

கௌரவ டிலான் பெரேரா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. டி. பிரேமதாச, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன், கல்வி இராஜாங்க அமைச்சர்

கௌரவ இரான் விக்ரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சர்

கௌரவ தினிப் வெதஆரச்சி, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ ரவீந்திர சமரவீர, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ வசந்த சேனாநாயக்க, வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹரிஸ்புல்லாஹ், புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்

கௌரவ அசோக் அபேசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்

கௌரவ லஸந்த அலகியவன்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

- கௌரவ பைலால் காசிம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ (திருமதி) சுமேதா ஜி. ஜயசேன, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதி அமைச்சர்
- கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ மனுஷ நானாயக்கார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்
- கௌரவ கருணாரத்ன பரணவிதான, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
- கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ அஜித் பி. பெரேரா, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்
- கௌரவ இந்திக பண்டாரநாயக்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர்
- கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ நிமல் லான்சா, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ துலீப் விஜேசேகர, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ அமீர் அலி சிறாப்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

-
- கௌரவ ஹெக்டர் அப்புறாமி
- கௌரவ ரோஹித அபேகுணவர்தன
- கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
- கௌரவ துஷார இந்துனில் அமரசேன
- கௌரவ ஜே.சீ. அலவத்துவல
- கௌரவ டலஸ் அழகப்பெரும
- கௌரவ மஹிந்தானந்த அலுத்தகமகே
- கௌரவ ரஞ்சித் அலுவிறாரே
- கௌரவ ரவி கருணாநாயக்க
- கௌரவ அ. அரவிந்த் குமார்
- கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
- கௌரவ சந்திரசிறி கஜதீர
- கௌரவ சந்திம கமகே
- கௌரவ நிறூல் கலப்பத்தி
- கௌரவ தினேஷ் குணவர்தன
- கௌரவ பந்துல குணவர்தன
- கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர

கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ அநூர திசாநாயக்க
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திறண
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சனத் நிசாந்த பெரேரா
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அருந்திக்க பர்னாந்து
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
 கௌரவ கே. காதர் மஸ்தான்
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க

கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
 கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்
 கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
 கௌரவ பிமல் ரத்நாயக்க
 கௌரவ லொஹான் ரத்வத்தே
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ ரொசான் ரணசிங்க
 கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ சமல் ராஜபசஷ
 கௌரவ அங்கஜன் இராமநாதன்
 கௌரவ காமினி லொக்ரூகே
 கௌரவ ஜானக வக்ரூம்புர
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ விமல் வீரவங்ச
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ சி. சிறீதரன்
 கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
 கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ எம்.எச்.எம். சல்மான்
 கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ செஹான் சேமசிங்க

கௌரவ சனில் ஹந்துன்னெத்தி
கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
கௌரவ கனக ஹேரத்
கௌரவ விஜித ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. **சபாநாயகரின் அறிவித்தல்கள் :** சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல் விடுத்தார்,—

I

“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2017 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ‘ உள்நாள் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்’ எனும் சட்டமூலத்தில் என்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.”

II

“அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘ அரசியலமைப்பிற்கான இருபதாவது திருத்தம்’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதின்மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதனை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.”

2. **பத்திரங்கள் சமர்ப்பணம்:** (1) உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்,

(i) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அறிக்கை; மற்றும்

(ii) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.07.01 முதல் 2017.07.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கை மற்றும் குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(2) உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், 2013 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(3) உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், 2015/16 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து அவ்வறிக்கையை கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், 2017 இறக்குமதி அனுமதிப் பத்திர மற்றும் தரப்படுத்தலும் தரக்கட்டுப்பாடும் ஒழுங்குவிதிகள் தொடர்பில், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு 2017 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி 2032/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து மேற்படி ஒழுங்குவிதிகளை பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்: (1) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ லகி ஜயவர்தன, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட, "2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்" தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(2) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 2016 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை ;
- (ii) 2013 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை;
- (iii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கைகள்;
- (iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை எச்டிஎப்சி வங்கியின் ஆண்டறிக்கை; மற்றும்
- (v) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயற்திறன் அறிக்கைகள்

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(3) அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) வருடாந்த மதிப்பீடுகள் பற்றிய அறிமுகக் குறிப்பில் காட்டப்பட்டுள்ள தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப் பொறுப்புக்களின் மூலம் வழங்கப்பட்டுள்ள மேலதிக ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு;

- (ii) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்) சட்டமூலம்;
- (iii) 1989 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான கட்டளைகள்; மற்றும்
- (iv) 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் நிதி செயலாற்றுகை

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சுபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

4. மனுக்கள் :

- (1) வேயன்கொட, கும்பல்ஓலுவ, இல. 242 இல் வதியும் திரு. டப்ளியூ.ஏ. பிரியங்க பிரேமலால் வீரக்கொடியினது 2017.04.19 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேசான் ஜயவர்தன சமர்ப்பித்தார்.
- (2) தெலிகம, குமாரிகே வத்த, இல. எஃப் 35/2 இல் வதியும் திரு. கே. டப்ளியூ.எஸ் குணவர்தனவினது 2017.07.06 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா சமர்ப்பித்தார்.
- (3) மீ எல்ல, சுமிஹிரிகம, இல. 58 இல் வதியும் திருமதி டப்ளியூ.எம். சந்ராவினது 2016.11.28 திகதியிடப்பட்ட மனுவை கௌரவ விஜேபால ஹெட்டிஆர்ச்சி சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

5. சமூகமளிக்காதிருப்பதற்கான அனுமதி: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை, — அரசியலமைப்பின் 66 (உ) உறுப்புறையின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் 2017 செத்தெம்பர் 20 ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமூகமளிக்காதிருப்பதற்கு அனுமதி வழங்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

6. மோட்டார் வாகனம் (திருத்தம்): போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை, — (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2017 செத்தெம்பர் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டுமெனவும் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்த வேண்டுமெனவும் அச்சட்டமூலம் அச்சிடப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

7. பாராளுமன்ற அமர்வுகள் (இல.1): பாராளுமன்றச் சபை முதல் சமர்ப்பித்த பிரேரணை, — 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 6.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

8. பாராளுமன்ற அமர்வுகள் (இல.2) : பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், 2017 செப்டெம்பர் 07 ஆம் திகதி, வியாழக்கிழமை சபை அமர்வு நேரம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 7.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

9. பாராளுமன்ற அமர்வுகள் (இல.3) : பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது, 2017 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

10. உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1) : நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 09 ஆம் திகதிய 2022/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.08.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(பி.ப. 2.41 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

“கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(பி.ப. 3.37 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

11. உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2) : நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலகைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 19 ஆம் திகதிய 2024/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.08.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

12. உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.3) : நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 11 ஆம் திகதிய 2027/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.08.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

13. முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் முத்திரைத் தீர்வை தொடர்பாக ஆக்கப்பட்டு, 2017 பெப்ரவரி 21 ஆம் திகதிய 2007/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.08.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

14. ஒத்திவைப்பு : “இப்பாராளுமன்றம் இப்பொழுது ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 6.16 மணிக்கு, இன்றைய தின சபைத் தீர்மானத்திற்கு ஏற்ப, 2017 செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.